

July 15, 2016

<p><b>National Stock Exchange of India Ltd</b> Exchange Plaza, 5th Floor Plot No:C/1, G Block Bandra Kurla Complex, Bandra (E) Mumbai – 400 051 Fax Nos: 022-26598237/ 26598238/26598347/26598348 Email: cmlist@nse.co.in Scrip: <b>RAMCOSYS</b></p>	<p><b>Corporate Relationship Department</b> BSE Limited Phiroze Jeejeebhoy Towers Dalal Street, Mumbai – 400 001 Fax Nos: 022-22723121/ 22723719/ 22722039 Email: 'corp.relations@bseindia.com' Scrip: <b>532370</b></p>
--	--

Dear Sirs,

**Sub: Publication of Newspaper Advertisement on Annual General Meeting (AGM), remote e-voting - under Regulation 47 of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 (SEBI LODR)**

**Ref: Our earlier communication dated July 9, 2016 intimating the date of AGM**


We enclose herewith the copy of the advertisements published on July 11, 2016 in Newspaper - Business Standard (English) and July 12, 2016 in Newspaper - Makkal Kural (Tamil) in connection with the 19<sup>th</sup> AGM of the Company scheduled to be held on August 4, 2016. Copies of the said advertisements are also available on the website of the Company at [www.ramco.com](http://www.ramco.com)

Kindly take the above on record and acknowledge receipt.

Thanking you,

Yours faithfully

**For RAMCO SYSTEMS LIMITED**



**G KARTHIKEYAN**

**COMPANY SECRETARY**

**ASHOK LEYLAND**  
 Tender Notice No.PCEECOR1617TP05-06  
 Date: 04.07.2016

**(1) Tender No.PCEECOR16-17TP05**  
**Description of Materials:** ONE METRE LONG FISH PLATE FOR 60KG RAIL CONFORMING TO RDSO DRG. NO. T-5916 WITH LATEST ALTERATIONS IF ANY AS ON DATE OF CLOSING OF THIS E-TENDER.  
**Tender Value:** ₹3,40,70,567/-, **EMD:** ₹5,00,000/-, **Cost of Tender Document:** ₹2500/-, **Quantity:** 11906 Nos.

**(2) Tender No.PCEECOR1617TP06**  
**Description of Materials:** ELASTIC RAIL CLIP-J CONFORMING TO RDSO DRG. NO. T-4158 ALT. 2 WITH LATEST ALTERATIONS IF ANY AS ON DATE OF CLOSING OF THIS E-TENDER.  
**Tender Value:** ₹1,25,38,026/-, **EMD:** ₹2,50,800/-, **Cost of Tender Document:** ₹1500/-, **Quantity:** 208550 Nos.

**Delivery Period:** Within 06 months after one month from the date of issue of Purchase Order (For All Tenders). **Date & time of closing:** 12.08.2016 at 1500 hrs. (For all tenders).

No manual offers sent by Post/Courier/Fax or in person shall be accepted against such E-Tenders even if these are submitted on firm's letter head and received in time. All such manual offers shall be considered invalid and shall be rejected summarily without any consideration.

Complete information including E-tender documents of the above E-Tenders is available in website <http://www.ireps.gov.in>

Dy. Chief Engineer/TP  
 Bhubaneswar  
 PR-202/H/16-17

**RS SOFTWARE (INDIA) LIMITED**  
 (CIN: L72300MR1987PLC043375)

**INC L**  
 UDAIPUR:  
 66PLC0012

Other Disclosur  
 ann.aspx?scrip=  
 12.07.2016  
 Mumbai

**Ind**  
 Refineries Divisi  
**NOTICE INV**  
 Bongaigaon Re  
 bids through  
[iocltenders.gov](http://iocltenders.gov)  
**NIT No.:** BN16  
**Name of th**  
 Centralised A  
 area of IOCL B  
**Downloading**  
 01.08.2016  
**Bid Submission**  
**Contact Perso**  
 (Contracts) Ph  
**E-mail:** bn\_de  
**Note:** Any add  
 sale date ext  
 above tender  
 above websit  
**Job opportu**  
 through Pre  
[www.iocl.com](http://www.iocl.com)

**ESAB IND**  
 Regd. Office:  
 Industrial Estate  
 CIN: L29  
 Telephone  
 Email id: inv  
 The Meeting  
**ESAB India**  
 Wednesday, 1  
 Consideratio  
**Financial Res**  
 30 June, 2016  
 Chennai  
 12 July, 2016

**JAYANT AGRO-ORGANICS LIMITED**  
 Regd. Office: 701, Tower "A",  
 Peninsula Business Park, Senapati Bapat Marg,  
 Lower Parel (West), Mumbai - 400 013.  
 CIN: L24100MH1992PLC066691  
 Website: [www.jayantagro.com](http://www.jayantagro.com)  
 Tel: +91-22-40271300 Fax :- +91-22-40271399

**NOTICE**  
 Notice is hereby given under the provisions of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, that a meeting of the Board of Directors of the Company will be held on Saturday, 23rd July 2016, to take on record, inter-alia the Unaudited Financial Results (provisional) for the quarter ended 30th June, 2016, and to consider the declaration of Interim Dividend on equity shares, if any for the financial year 2016-17.  
 Further as per the provisions of the SEBI (Prohibition of Insider Trading) Regulations, 2015 (as amended) read with the Revised Code for Prevention of Jayant Trading in Securities of Jayant Agro-Organics Limited, the "Trading Window" for trading in the equity shares of

**COCHIN INTERNATIONAL AIRPORT LTD.**  
**E-TENDER NOTICE (E-Bid No: 3100000092)**  
 Sealed item rate tenders are invited from reputed agencies for Supply, Installation, Testing and Commissioning of Computers and Peripherals at Cochin International

U3XU07/66 Dt. 08-07-2016	Bucket capacity (De-rated) for Panna project	(2.30 IST)
HQMM/0032-13/712 Dt. 08-07-2016	X-Ray Diffractometer for R&D Unit, Hydraraad	09-08-2016 (2.30 IST)

The detailed tender document can be downloaded from our website [www.nmdc.co.in](http://www.nmdc.co.in) under tender section and [www.eprocure.gov.in](http://www.eprocure.gov.in). any corrigendum to the tender notices will be uploaded in tender section on our website [www.nmdc.co.in](http://www.nmdc.co.in) only and will not be published in newspaper. Prospective bidders may visit the NMDC website from time to time to note the corrigendum, if any.

**General Manager (Materials)**

**ramco**  
**RAMCO SYSTEMS LIMITED**  
 CIN: L72300TN1997PLC037550  
 Regd Office: 47, PSK Nagar, Rajapalayam - 626 108.  
 Corp. Office: 64, Sardar Patel Road, Taramani, Chennai - 600 113.  
 Tel: +91 44 2235 4510 / 3090 4000, Fax: +91 44 2235 2884  
 E-mail : [investorcomplaints@ramco.com](mailto:investorcomplaints@ramco.com), Website : [www.ramco.com](http://www.ramco.com)

**NOTICE**  
 NOTICE is hereby given that the 19<sup>th</sup> Annual General Meeting (AGM) of the Company will be held on Thursday, the 4<sup>th</sup> August 2016 at 11.45 A.M. at P.A.C.Ramasamy Raja Centenary Memorial Community Hall, Sudarsan Gardens P.A.C.Ramasamy Raja Salai, Rajapalayam - 626 108 to transact the business as contained in the Notice dated 20<sup>th</sup> May 2016, sent to all the Members individually at their Registered E-mail ID/Address on 9<sup>th</sup> July 2016. The Notice is also displayed at the website of the Company mentioned above and of Central Depository Services (India) Limited (CDSL) - [www.evotingindia.com](http://www.evotingindia.com).

The Company is providing remote e-Voting facility for transacting the businesses contained in the said Notice by engaging the services of CDSL. The remote e-voting period commences on 1<sup>st</sup> August 2016 (9:00 A.M.) and ends on 3<sup>rd</sup> August 2016(5:00 P.M.). The cut-off date for the purpose of eligibility to vote is Thursday, the 28<sup>th</sup> July 2016. The remote e-voting shall not be allowed beyond the said date and time.

Persons who have acquired shares and become members of the Company after despatch of the Notice of the AGM but before the cut-off date may use any of the following:

- Use their 16 digit Beneficiary ID for CDSL, 8 digit DP ID followed by 8 digit Client ID for National Securities Depository Limited (NSDL) and Folio Number for Physical Shares as their Login ID and their PAN as Password.
- Members who have already registered for remote e-voting can however use their existing Login ID and password for this purpose.
- Others may send an E-mail to [investor@cameindia.com](mailto:investor@cameindia.com) for obtaining Login ID and password for remote e-voting.

The members present at the AGM and have not exercised the remote e-voting, may vote at the AGM on the resolutions through ballot or polling paper or by using an electronic voting system, as may be provided by the Company.

A member may participate in the AGM even after exercising his right to vote through remote e-voting but shall not be allowed to vote again in the meeting.

A person whose name is recorded in the register of members or in the register of beneficial owners maintained by the depositories as on the cut-off date only shall be entitled to avail the facility of remote e-voting / voting at the AGM.

In case you have any queries or issues regarding e-voting, you may refer the Frequently Asked Questions ("FAQs") and e-voting manual available at [www.evotingindia.com](http://www.evotingindia.com), under help section or write an email to [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com). In case of any grievances connected with facility for voting by electronic means, please contact Mr. Rakesh Dalvi, Deputy Manager, CDSL, 17<sup>th</sup> Floor, PJ Towers, Dalal Street, Fort, Mumbai-400 001. E-mail: [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com), Toll free No. 1800-200-5588.

For **RAMCO SYSTEMS LIMITED**  
 Sd/-  
**G KARTHIKEYAN**  
 COMPANY SECRETARY

Place: Chennai  
 Date: 11<sup>th</sup> July 2016

As  
 cruz (E  
 00 Fa  
 ubsite  
 or relat

நிவாரண நிதியிலிருந்து இயற்கை மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து இடர்பாடுகளால் பாதிக்கப்பட்ட 2 கொண்டனர்.

### ராணுவப் பொறியாளர் சேவைகள்

கமாண்டர் பணிகள் பொறியாளர் (விமானப்படை) வடக்கு பெங்களூர்-560006 அவர்கள் இந்திய குடியரசுத் தலைவர் சாபக தகுதியுள்ள எம்இஎஸ்-ல் பட்டியலிடப்பட்ட ஒப்பந்ததாரர்கள்/பிற அரசு துறைகளில் னியாற்றும் பட்டியலிடப்படாத ஒப்பந்ததாரர்களிடமிருந்து மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை வரவேற்கிறார் லலது இதேபோன்ற தன்மை பணியில் அனுபவம் கொண்ட, தகுதிக்கூறினை நிறைவு செய்யும் ஒப்பந்ததாரர்களும் கீழ்க்காணும் பணிக்காக மின்னணு ஒப்பந்தப்புள்ளிகளை பதிவேற்றம் செய்யலாம்.

வேலையின் பெயர்	ஒப்பந்தப் புள்ளி ID	நிர்ணயிக்கப்பட்ட பணி மதிப்பு	முன்வைப்புத் தொகை (EMD)	ஒப்பந்தப் புள்ளி ஆவணம் விலை	தகுதி வகுப்பு மற்றும் பிரிவு
விமானப்படை தளம் தாம்பரத்தில் பேக்கேஜ் வகை ஏசி மற்றும் மைய வகை ஏசி பராமரிப்பு மற்றும் இயக்குதல்.	2016_MES_75326_1	ரூ.12 லட்சம்	ரூ.24,000/-	ரூ.500/-	வகுப்பு 'E' மற்றும் பிரிவு 'C(1) மின்னியல்/இயந்திரவியல் பொறியியல் சேவைகள் (LIFTS)'

படி:-  
 (இரண்டு வகுப்பு குறைவான தகுதி வகுப்பு ஒப்பந்ததாரரும் BOQ குறிப்பிடலாம்.  
 ) ஒப்பந்தப்புள்ளியின் முழு விவரங்கள் மற்றும் தகுதிக்கூறுக்கு மேற்குறிப்பிட்ட ஒப்பந்தப்புள்ளி [www.eprocuremesgov.in](http://www.eprocuremesgov.in) இணையதளத்தை காணவும். ஒப்பந்தப்புள்ளி வரவேற்பு அறிவிக்கை [www.mes.gov.in](http://www.mes.gov.in) என்ற எம்இஎஸ் இணையதளத்திலும் கிடைக்கப் பெறும்.

davp10102/11/1428/1617



### ஹை எனர்ஜி பேட்டர்ஸ் (இந்தியா) லிமிடெட்

CIN: L36999TN1961PLC004606  
 பதிவு அலுவலகம்: "எஸ்வினி ஹவுஸ்", 13, பழைய மகாபலிபுரம் ரோடு, பெருங்குடி, சென்னை-600 096. தொலைபேசி: 044-24960335/39279318. பேக்ஸ்: 044-24961785. இமெயில்: [investor@highenergytyd.com](mailto:investor@highenergytyd.com). [www.highenergy.co.in](http://www.highenergy.co.in).

### 55வது வருடாந்திர பொதுக்கூட்டம், ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு தகவல் மற்றும் புத்தகம் மூடல் அறிவிப்பு

மூலம் அறிவிப்பதாவது:-  
 வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பில் குறிப்பிட்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்களை மேல்படுத்தும் கம்பெனியின் 55வது வருடாந்திர பொதுக்கூட்டம் சனிக்கிழமை, 30 ஜூலை 2016 அன்று காலை 11.00 மணிக்கு 11:00 உடனடம் ஹோட்டல் பிரைவேட் லிமிடெட், எண். 72-75, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை, மயிலாப்பூர், சென்னை-600004ல் நடைபெறுகிறது.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிக்கை மற்றும் 2015-16 ஆண்டுகளை வருடாந்திர அறிக்கை ஆகியவை அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்களின் பதிவு பெற்ற முகவரிக்கு 7 ஜூலை 2016 அன்று கூரிய மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கம்பெனியின் வெப்பைட் [www.highenergy.co.in](http://www.highenergy.co.in) இலும் அவை உள்ளது.

1) 23 தேதியான 23 ஜூலை 2016 அன்று காதி வடிவில் அல்லது பற்றியில்லாத வகையில் பங்குகளை வைத்துள்ள உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் தவிர வேறு இடத்தில் இருந்தால் (ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு) வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்கள் மீது சண்டரல் டெபாரிடரி சர்வீஸ் (இந்தியா) லிமிடெட்டின் (சிடீஎஸ்எல்) மூலமாக அளிக்கப்படும் மின்னணு முறையில் வாக்குவை பதிவு செய்யலாம். அனைத்து உறுப்பினர்களுக்கும் இதன் மூலம் தெரிவிக்கப்படுவதாவது:-

- 1) வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பில் உள்ள சாதாரண மற்றும் சிறப்பு அலுவல்கள் மின்னணு வாக்குப்பதிவின் மூலமாக செயல்படுத்தப்படும்.
- 2) ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு 27 ஜூலை, 2016 அன்று காலை 9.00 மணிக்கு தொடங்குகிறது.
- 3) ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு 29 ஜூலை, 2016 அன்று மாலை 5.00 முடிவடைகிறது.
- 4) வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அல்லது மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்க தகுதி உள்ளவர்களை தீர்மானிக்கும் கட்டாய தேதி 23 ஜூலை 2016.
- 5) வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பிறகு கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினர்களானவர்கள் மற்றும் கட்டாய தேதியான 23 ஜூலை, 2016 அன்று பங்குகளை வைத்துள்ளவர்கள் பங்குதாரர்களுக்கான அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு அறிவுறுத்தல்களை பின்பற்றலாம். அவை கம்பெனியின் வெப்பைட் [www.highenergy.co.in](http://www.highenergy.co.in) இலும் உள்ளது. அவர்கள் யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட்டை உருவாக்கிக் கொள்ளலாம். எனினும், மின்னணு வாக்குப்பதிவிற்காக சிடீஎஸ்எல்-வில் ஏற்கனவே பதிவு செய்திருந்தால் தங்களின் தற்போதைய யூசர் ஐடி மற்றும் பாஸ்வோர்ட்டை வாக்களிப்பதற்கு பயன்படுத்தலாம்.
- 6) உறுப்பினர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியது:
  - (i) வாக்களிப்பதற்கான மேற்சொன்ன தேதி மற்றும் நேரத்திற்கு பிறகு ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு சிடீஎஸ்எல்-லினால் செயல்பாக்க செய்யப்படும் மற்றும் உறுப்பினர் ஒரு தீர்மானத்தின் மீது வாக்களித்துவிட்டால் அதனை பின்னர் மாற்ற அனுமதிக்கப்படமாட்டா.
  - (ii) வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் வாக்குப்பதிவு மூலம் வாக்களிக்கும் வசதி செய்யப்படும். வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதற்கு முன்னர் மின்னணு வாக்குப்பதிவை செய்த உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஆஜராகலாம். ஆனால் மறுபடியும் வாக்களிக்க உரிமை கிடைக்காது.
  - (iii) கட்டாய தேதியன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாரிடரிக்கான பராமரிப்பு மற்றும் பயணாளர் உரிமையாளர்கள் பதிவேட்டில் பெயர் உள்ள நபர் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு வசதியை பெறலாம் மற்றும் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்குப்பதிவு மூலமாக வாக்களிக்கலாம்.
  - (iv) கம்பெனியின் வெப்பைட் [www.highenergy.co.in](http://www.highenergy.co.in) மற்றும் சிடீஎஸ்எல் வெப்பைட் <https://www.evotingindia.com> ல் வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு உள்ளது.
  - (v) மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக உறுப்பினர்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளை அணுகலாம் மற்றும் உதவி பிரிவின் கீழ் உள்ள [www.evotingindia.com](http://www.evotingindia.com) ல் உள்ள மின்னணு கையேட்டை பார்வையிடலாம் அல்லது [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) க்கு இமெயில் அனுப்பலாம் அல்லது திரு. வெள்ளையன் பழாட்டோ, துணை மேலாளர், சென்டரல் டெபாரிடரி சர்வீஸ் (இந்தியா) லிமிடெட், 16 வது தளம், தலை தெரு, கோட்டை, முன்பை-400 001, தொலைபேசி 18002005633 அவர்களை அணுகலாம். மின்னணு வாக்குப்பதிவு தொடர்புடைய குறைகளை அவர் களைவார். மேற்குறிப்பிடப்பட்டுள்ள இமெயில் ஐடி-யில் உள்ள கம்பெனி செயலாளர் அல்லது பதிவு அலுவலக முகவரிக்கு உறுப்பினர்கள் எழுதலாம்.

பெணிகள் சட்டம் 2013 பிரிவு 91ன்படி, வருடாந்திரம் முடிவடைவதொட்டி கம்பெனி உறுப்பினர்களின் பதிவேடு ம் பங்கு பிரமாற்ற புத்தகங்கள் திறக்கக்கிழமை, 25 ஜூலை 2016 முதல் சனிக்கிழமை, 30 ஜூலை 2016 முடிய (இரண்டு கணம்) சேர்த்து மூடப்படவுள்ளது.

ஹை எனர்ஜி பேட்டர்ஸ் (இந்தியா) லிமிடெட்டுக்காக எஸ்.வி. ராஜ் கம்பெனி செயலாளர்

பெணிகள் சட்டம் 2013 பிரிவு 91ன்படி, வருடாந்திரம் முடிவடைவதொட்டி கம்பெனி உறுப்பினர்களின் பதிவேடு ம் பங்கு பிரமாற்ற புத்தகங்கள் திறக்கக்கிழமை, 25 ஜூலை 2016 முதல் சனிக்கிழமை, 30 ஜூலை 2016 முடிய (இரண்டு கணம்) சேர்த்து மூடப்படவுள்ளது.

சிதம்பரத்தில் புதுப்பிக்கப்பட்ட சட்டமன்ற அலுவலகத்தை கடல் செயலாளரும் எம்.பி.யுமாகிய அருண்மொழித்தேவன் திறந்து வைத்தார். சிதம்பரம் தொகுதி எம்.பி. சந்திரகாசி, எம்.எல்.ஏ. கே.ஏ.பாண்டி கோவில் தொகுதி எம்.எல்.ஏ. முருகு மாறன், மாவட்ட அமைச்சர் செயலாளர் செந்தில் குமார், கூட்டுறவு வங்கி தலைவர் ஜவகர், நகர் சண்முகம், தலைமை கழக பேச்சாளர் தில்லை கோபி, தகவல் னர் நிர்வாகிகள் ஆர்.வி. சாமிநாதன், கார்த்தி, மாவட்ட பிரதிநிதிகள் மு நாகராஜன் பல்வேறு பிரிவு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

## ramco

### ராம்கோ சிட்லம்ஸ் லிமிடெட்

CIN: L72300TN1997PLC037550  
 பதிவு அலுவலகம்: 47, பிளக்கே நகர், ராஜபாளையம்-626 108. கார்போரேட் அலுவலகம்: 64, சந்தர் பட்டேல் ரோடு, தரமணி, சென்னை-600 113.   
 Tel: +91 44 2235 4510 / 3090 4000, Fax: +91 44 2235 2864  
 E-mail: [investorcomplaints@ramco.com](mailto:investorcomplaints@ramco.com), Website: [www.ramco.com](http://www.ramco.com)

**அறிவிப்பு**  
 20 மே 2016 தேதியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை செயல்படுத்தும் கம்பெனியின் 19வது வருடாந்திர பொதுக்கூட்டம் வியாழக்கிழமை, 4 ஆகஸ்ட் 2016 அன்று காலை 11.45 மணிக்கு P.A.C.ராமசாமி ராஜா சென்டரல் ரிமோடில் கம்யூனிட்டி ஹால், சந்தர்சன் கார்டன்ஸ், P.A.C. ராமசாமி ராஜா சாலை, ராஜபாளையம்-626 108ல் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு அனைத்து பங்குதாரர்களுக்கும் தனித்தனியே அவர்களின் பதிவு பெற்ற இமெயில் ஐடி / முகவரிக்கு 9 ஜூலை 2016 அன்று அனுப்பப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்டுள்ள கம்பெனியின் இணைய தளத்திலிருந்து அல்லது [www.evotingindia.com](http://www.evotingindia.com) என்ற சென்டரல் டெபாரிடரி சர்வீஸ் (இந்தியா) லிமிடெட்டின் (CDSL) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேற்கொண்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அலுவல்களை செயல்படுத்த ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு வசதியை கம்பெனி அளித்துள்ளது. இதற்காக CDSL இன் சேவைகளை கம்பெனி பெற்றுள்ளது. ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு 1 ஆகஸ்ட் 2016 (காலை 9.00 மணி) தொடங்கி 3 ஆகஸ்ட் 2016 (மாலை 5.00 மணி) முடிவடைகிறது. வாக்களிக்க தகுதியானவர்களுக்கு Cut off தேதியாக வியாழக்கிழமை, 28 ஜூலை 2016 உள்ளது. மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்திற்கு பின்னர் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவு அனுமதிக்கப்பட மாட்டாது.

வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு அனுப்பிய பிறகு பங்குகளை பெற்றவர்கள், ஆனால் Cut off தேதியை முன்பாக உறுப்பினர்கள் ஆணைகள் கீழ்க்கண்ட முறையில் ஒன்றை பயன்படுத்தலாம்.

அ. CDSL-க்கு 16 இலக்க Beneficiary ID, நேஷனல் செக்யூரிடீஸ் டெபாரிடரி லிமிடெட் (NSDL) -க்கு 8 இலக்க DP ID மற்றும் 8 இலக்க Client ID மற்றும் Physical வடிவில் பங்குகளை வைத்துள்ளவர்களுக்கான Folio எண்ணை, அவர்களின் Login IDயாகவும் மற்றும் PAN எண்ணை Password ஆகவும் பயன்படுத்தலாம்.

ஆ. ரிமோட் மின்னணு வாக்குப்பதிவிற்கு ஏற்கனவே பதிவு செய்த உறுப்பினர்கள் அவர்களது தற்போதைய Login மற்றும் Passwordஐ இதற்கு பயன்படுத்தலாம்.

இ. மற்றவர்கள் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவிற்கு Login ID மற்றும் Passwordஐ பெற [investor@ramco.com](mailto:investor@ramco.com) என்ற இமெயில் முகவரிக்கு அனுப்பி அவற்றை பெற்றுக் கொள்ளலாம்.  
 வருடாந்திர பொதுக்கூட்டத்தில் ஆஜராகும் உறுப்பினர்கள் ரிமோட் மின்னணு வாக்குப்பதிவில் வாக்களிக்காத பட்சத்தில், கம்பெனியினால் அளிக்கப்படும் மின்னணு வாக்குப்பதிவு முறை அல்லது வாக்குப்பதிவு மூலம் தீர்மானங்கள் மீது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் வாக்களிக்கலாம். ரிமோட் மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களித்த உறுப்பினர் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் பங்கேற்கலாம். ஆனால் கூட்டத்தில் மறுபடியும் வாக்களிக்க அனுமதிக்கப்பட மாட்டா.  
 Cut off தேதியன்று உறுப்பினர்கள் பதிவேடு அல்லது டெபாரிடரிக்கான பராமரிப்பு மற்றும் பயணாளர் உரிமையாளர்கள் பதிவேட்டில் பதிவாகியிருக்கும் பெயர்களில் உள்ளவர்கள் மட்டுமே மின்னணு வாக்குப்பதிவு செய்யும் உரிமையை பெறும்.  
 மின்னணு வாக்குப்பதிவு தொடர்பாக ஏதேனும் சந்தேகம் அல்லது பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் பிரிவை அணுகலாம் மற்றும் [www.evotingindia.com](http://www.evotingindia.com) ல் உள்ள மின்னணு வாக்குப்பதிவு உபயோக கையேட்டை பார்வையிடலாம் அல்லது [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com) க்கு இமெயில் அனுப்பலாம். மின்னணு வாக்குப்பதிவு வசதி தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் அது குறித்து திரு. ராகேஷ் டால்வி, துணை மேலாளர், CDSL, 17வது தளம், பிஜே டவர்ஸ், தலை தெரு, கோட்டை, முன்பை-400 001. இமெயில் : [helpdesk.evoting@cdslindia.com](mailto:helpdesk.evoting@cdslindia.com), Toll free No.1800-200-5588 அவர்களை தொடர்பு கொள்ளலாம்.

ராம்கோ சிட்லம்ஸ் லிமிடெட்டுக்காக ஓப்பம்/-  
 இடம்: சென்னை  
 தேதி: 11 ஜூலை 2016  
 G. கார்த்திகேயன்  
 கம்பெனி செயலாளர்  
 07.2016